

## செயற்பாடு 01

பிரியன் வியாபாரத்தில் இடம் பெற்ற வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் சில வருமாறு.

1. பிரியன் ரூபா 100,000 ஐ இட்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்
2. ரூபா 10,000 பெறுமதியான இயந்திரம் ஒன்றைக் காசுக்குக் கொள்வனவு செய்தார்.
3. வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனாக ரூபா 25,000 பெற்றார்.
4. ரவியிடம் இருந்து 7,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது.
5. ரூபா 15,000 வங்கியில் இடப்பட்டு வங்கியில் நடைமுறைக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டது.
6. அமீருக்கு ரூபா 3000 பெறுமதியான பொருட்கள் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டன
7. வங்கியிலிருந்து ரூபா 5,000 மீளப் பெறப்பட்டது
8. ரவிக்கு ரூபா 2,000 பணம். செலுத்தப்பட்டது
9. ரூபா 50,000 பெறுமதியான நிலம் வாங்கப்பட்டது.
10. ரூபா 1,000 பெறுமதியான இருப்பு ரூபா 1500 க்கு அர்சானுக்கு விற்கப்பட்டது.

அ) மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் அடிப்படைக் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படும் தாக்கத்தைத் தனித்தனியாகக் காட்டுக.

ஆ) பெறப்பட்ட பகுதி (அ)வின் விடைக்கமைய இறுதியாக தயாரித்த கணக்கீட்டுச் சமன்பாட்டைக் கவனத்தில் கொண்டு பின்வரும் அட்டவணையின் இடைவெளிகளை நிரப்புக.

பெறுமதி	ரூபா	பெறுமதி	ரூபா
மூலதனம்	.....	நடைமுறையல்லாச் சொத்து	.....
நடைமுறையல்லாப் பொறுப்பு	.....	நடைமுறைச் சொத்து	.....
நடைமுறைப் பொறுப்பு	.....		.....
	.....		.....

## செயற்பாடு 02

உமது நண்பருடன் இணைந்து சமன்பாட்டின் தொகைகளை கண்டறிக

$$\begin{array}{l} 01. \text{ பொறுப்புக்கள்} = \text{சொத்துக்கள்} \\ \text{ரூபா } 100,000 = ? \end{array}$$

$$\begin{array}{l} 02. \text{ உரிமையாளரின் உரிமை} + \text{ பொறுப்பு} = \text{ சொத்துக்கள்} \\ ? + 40,000 = 200,000 \end{array}$$

$$\begin{array}{l} 03. \text{ உரிமையாளரின் உரிமை} = \text{ சொத்துக்கள்} - \text{ பொறுப்புக்கள்} \\ \text{(ரூபா)} \quad \quad \quad \text{(ரூபா)} \quad \quad \quad \text{(ரூபா)} \\ ? = 150,000 - 20,000 \end{array}$$

$$\begin{array}{l} 04. \text{ சொத்துக்கள்} = \text{ உரிமையாளரின் உரிமை} + \text{ பொறுப்புக்கள்} \\ \text{(ரூபா)} \quad \quad \quad \text{(ரூபா)} \\ ? = 150,000 + 25,000 \end{array}$$

$$\begin{array}{l} 05. \text{ பொறுப்புக்கள்} = \text{ சொத்துக்கள்} - \text{ உரிமையாளரின்} \\ \text{உரிமை} \quad \quad \quad \text{(ரூபா)} \quad \quad \quad \text{(ரூபா)} \\ 20,000 = 160,000 - ? \end{array}$$

## 4..2. கொடுக்கல் வாங்கல்களும் இரட்டைப் பதிவுத் தத்துவமும்

வணிகச் செயற்பாட்டின் போது பல்வேறு வகையான கொடுக்கல் வாங்கல்கள் இடம் பெறும். இங்கு வணிக வளங்களின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை பணத்தினால் அளவிட்டுக் கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு கணக்கீட்டில் உரிய கொடுக்கல் வாங்கல்கள் இரட்டைப் பதிவுத் தத்துவத்துக்கு அமைய பதிவு செய்யப்படுகின்றன. இவ் அலகின் மூலம் இரட்டைப் பதிவுத் தத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு வழிகாட்டப்படுகிறது.

பணப்பெறுமதியில் அளவிடக் கூடிய எல்லா வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் இரட்டைத் தன்மை காணப்படுகின்றன என்பதை அவதானித்திருப்பீர்கள். இரட்டை என்பதன் பொருள் இரண்டு செயல்களாகும். “வரவு பெறுமதிக்குச் சமமாகச் செலவு பெறுமதி ஒன்று உருவாகும் வகையில் எல்லா கொடுக்கல் வாங்கல்களும் இரு பேரேட்டு கணக்குகளில் ஒரே தடவையில் பதிவு செய்யும் வகையில் கணக்கு வைத்தல் முறை” இரட்டைப் பதிவு முறைமை (Double entry system) எனப்படும்.

இந்த இரட்டைப் பதிவு முறைமை பற்றிய கருத்தை முதன்முதலில் முன் வைத்தவர் கி.பி 1494இல் இத்தாலிய நாட்டில் வாழ்ந்த லூக்கா பசியோலி எனும் கணிதவியலாளராவார்.

இரட்டைப் பதிவு முறைமை பிரயோகிக்கும் போது வியாபார கொடுக்கல் வாங்கல்களின் இரட்டை விளைவுகளை சரியாக அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இவ்வாறு எல்லாக் கொடுக்கல் வாங்கல்களிலும் இடம் பெறும் விளைவுகள் அதிகரிப்பு (+) எனவும், குறைவு (-) எனவும் வெளிக்காட்டப்படும். இவ்வாறு அதிகரிப்பு, குறைவு என ஏற்படும் மாற்றங்களை பேரேடுகளில் பதிவு செய்யப்படும்.

### கணக்கு (Account)

வியாபாரத்தில் இடம் பெறும் கொடுக்கல் வாங்கல்களின் இரட்டை விளைவுகளைத் திகதி ஒழுங்கில் வரவு, செலவு என்னும் அடிப்படையில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அமைப்பு கணக்கு என அழைக்கப்படும்.

பொதுவாகப் பேரேட்டுக் கணக்கானது ஆங்கில எழுத்து “T” வடிவத்தைக் கொண்டதாக அமையும். அதனால் இது “T” கணக்கு எனவும் அழைக்கப்படும். இவ்வாறான கணக்கொன்றானது மூன்று அம்சங்களைக் கொண்டதாக அமையும்.

- கணக்கின் பெயர் / தலைப்பு (கணக்கின் மேல் கிடையாக எழுதப்படும்)
- கணக்கின் இடப்பக்கம் (வரவுப் பக்கம் எனக் கொள்ளப்படும்.)
- கணக்கின் வலப்பக்கம் (செலவுப் பக்கம் எனக் கொள்ளப்படும்.)

வியாபாரம் ஒன்றினால் பேணப்படும் பேரேட்டுக் கணக்கொன்றின் மாதிரியும் அதில் அடங்கும் விடயங்களும் பின்வருமாறு

வரவு		..... கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே.ப	பெறுமதி		திகதி	விபரம்	பே.ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
(1)	(2)	(3)	(4)		(5)	(6)	(7)	(8)	

- (1) + (5) கொடுக்கல் வாங்கல்கள் இடம் பெற்ற திகதிகள் குறிப்பிடப்படும்
- (2) + (6) இரட்டைப் பதிவுகளுக்கு அமைய மற்றைய பதிவு இடம்பெறும் பேரேட்டுக் கணக்கின் (வரவு/செலவு) பெயர் குறிப்பிடப்படும்.
- (3) + (7) இரட்டைப் பதிவுக்கமைய மற்றைய பதிவு இடம்பெறும் கணக்கு உள்ள பேரேட்டின் பக்க இலக்கம் குறிப்பிடப்படும்
- (4) + (8) கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதியைக் குறிக்கும்.

### கணக்குகளின் வகைகள்

உங்களுக்கு கணக்கீட்டுச் சமன்பாடு ஞாபகம் இருக்கிறதா? அதில் அடங்கியுள்ள மூலகங்களான(உறுப்புக்கள்)

- சொத்துக்கள்
- உரிமையாளனின் உரிமை (மூலதனம்)
- பொறுப்புக்கள்

என்பன தொடர்பாக கணக்கீட்டுச் செயற்பாட்டின்போது உருப்படிகளின் மாற்றங்களைப் பதிவு செய்வதற்காக, இவற்றிற்கு வெவ்வேறான கணக்குகள் பேணப்படும். இதற்கமைய இக்கணக்குகளை சொத்துக் கணக்குகள் மூலதனக் கணக்குகள், பொறுப்புக் கணக்குகள் என மூவகையாக இனம் காண முடியும்.

இவ்வாறான சொத்து, உரிமை, பொறுப்பு கணக்குகளுக்கு மேலதிகமாக சிலவியாபார கொடுக்கல் வாங்கல்களினால் உரிமையாளரின் உரிமையில் மாற்றங்கள் ஏற்படலாம். இம்மாற்றங்களாக உதாரணம் (01) இல் கொடுக்கல் வாங்கல்கள் இலக்கம் (5),(8),(10) ஆகிய நடவடிக்கைகளை நோக்கும் பொழுது அதைப் புரிந்து கொள்ளலாம்.

### **கொடுக்கல் வாங்கல் 5**

20XX.05.15 இல் தொலைபேசிக் கட்டணமாக ரூபா 5,000 செலுத்தப்படல்

### **கொடுக்கல் வாங்கல் 08**

20XX.05.19 இல் பிறவருமானங்களாக ரூபா 2,500 ரூபா கிடைத்தல்

### **கொடுக்கல் வாங்கல் 10**

20XX.05.23 இல் சொந்த தேவைக்காக ரமேஸ் 1,000 ரூபா பெறுமதியான பண்டங்களை பற்றியுள்ளார்.

இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களினால் உரிமையாளரின் உரிமையில் மாற்றங்கள் (உரிமை அதிகரித்தல் அல்லது குறைவு) நிகழும். இவ்வாறு உரிமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கணக்கு வகைகள் இரண்டாகும்.


- வருமானம்/ இலாபக் கணக்கு - உதாரணம்:- மேலதிக வருமானம் கிடைத்தல் (இலக்கம் 08)
- செலவு / நட்டக் கணக்கு - உ-ம் தொலைபேசிக் கட்டணம் செலுத்தல் (இலக்கம் 05)

10 ஆவது கொடுக்கல் வாங்கலில் உரிமையில் குறையும் தன்மையை ஏற்படுத்துவதாயினும் இது வருமானம் செலவு எனும் இருவகையான கணக்கு வகைகளுக்குள்ளும் உட்படுத்தப்படுவதில்லை. அது உரிமையாளர்களால் தாம் இட்ட மூலதனத்தை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும். இவ்வாறே பொருள் பற்று, காசுப் பற்று என்பனவும் கூறப்பட்ட வகைகளுள் அடங்குவனவாகும். அவை பற்று எனும் உரிமையில் குறைவினை ஏற்படுத்தும் கணக்கொன்றில் தற்காலிகமாக பதிவு செய்யப்படும். இதற்கமைய மேற்கூறிய பந்தியை நோக்கும் போது கணக்கு வகைகள் 5 (ஐந்து) இருப்பதைக் கண்டு கொள்வீர்கள். அவை பின்வரும் கணக்கு வடிவங்கள் மூலம் தெளிவாக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட கணக்குவகைகள் 5ற்கும் பொருத்தமான உதாரணங்கள் சில பின்வருமாறு.

கணக்குவகைகள்	உதாரணம்
1. சொத்துக் கணக்குகள்	<ul style="list-style-type: none"> <li>♦ தளபாடக் கணக்கு</li> <li>♦ கட்டடக் கணக்கு</li> </ul>
2. பொறுப்புக் கணக்கு	<ul style="list-style-type: none"> <li>♦ வியாபார கடன்கொடுதோர் கணக்கு</li> <li>♦ வங்கிக் கடன் கணக்கு</li> </ul>
3. உரிமைக் கணக்கு	<ul style="list-style-type: none"> <li>♦ மூலதனக் கணக்கு</li> <li>♦ இலாபநட்டக் கணக்கு மீதி (குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுவனத்தின் வருமானங்களையும் செலவுகளையும் ஒப்பிட்டுக் கிடைக்கும் மீதி)</li> <li>♦ பற்றுக் கணக்கு (உரிமை குறைவடைதல்)</li> </ul>
4. செலவுக் கணக்கு	<ul style="list-style-type: none"> <li>♦ தொலைபேசிக் கட்டணக் கணக்கு</li> <li>♦ ஊழியர் சம்பளக் கணக்கு</li> </ul>
5. வருமானக் கணக்கு	<ul style="list-style-type: none"> <li>♦ விற்பனைக் கணக்கு</li> <li>♦ பெற்ற கழிவுக் கணக்கு</li> </ul>

மேலே உங்களால் இனம் காணப்பட்ட கணக்குவகைகள் ஐந்தினையும் கீழே படம் 4.2 இல் காணலாம்.



4.2. கணக்கு வகைகள்

## கொடுக்கல் வாங்கல்களைக் கணக்குகளில் பதிவு செய்தல்

வியாபாரத்தில் இடம் பெறும் பணப்பெறுமதியில் அளவிடக் கூடிய கொடுக்கல் வாங்கல்கள் கணக்குகளில் வரவுப் பதிவு, செலவுப் பதிவு எனப்பதியப்படும்.

நீர் அறிந்த வகையில் கணக்கின் இடப்பக்கம் வரவுப் பதிவும், வலப்பக்கம் செலவுப் பதிவும் பதியப்படும். வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கல்கள் ஒவ்வொரு கணக்கு வகைக்குமேற்ப, வரவுப்பதிவாகவோ, செலவுப் பதிவாகவோ அமையும்.

இவ்வாறு இரட்டைப் பதிவுத் தத்துவத்துக்கமைய வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் கணக்குகளில் பதிவு செய்யப்படும்.

வியாபாரத்தில் இடம் பெறும் பணத்தினால் அளவிடக்கூடிய எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் ஒவ்வொரு பேரேட்டு கணக்குகளிலும் வரவு, செலவு என பதிவு செய்தல் கொடுக்கல் வாங்கலின் இரட்டை பதிவின் அடிப்படையிலானதாகும். இதற்காக அடிப்படை பேரேட்டு கணக்குகள் ஐந்து பயன்படுத்தப்படும். இவ்வாறு பதிவு செய்யப்படுவது இரட்டைப் பதிவுத் தத்துவத்திற்கு அமைவானதாகும். பொதுவாக வணிகமொன்றில் கணக்குகள் யாவும் உள்ளடக்கப்பட்ட புத்தகத்தை 'பேரேடு' என்போம். கணினி மூலம் கணக்குகளைப் பேணும் வணிகங்களில், மூலக் கணக்குகளை உள்ளடக்கிய கோவை பிரதான ஏடு எனப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணினியில் உள்ள வள்வட்டில் (Hard disk) மேற்காட்டிய தகவல்கள் பதிவு செய்து வைக்கப்படும். இவ்விரட்டைப் பதிவுத் தத்துவத்தை மேலும் விளங்கிக் கொள்வதற்கு கீழே தரப்படும் அட்டவணையில் கவனத்தைச் செலுத்துவோம்.

பேரேட்டுக் கணக்குகளின் வகைகள்	இரட்டைப்பதிவுத் தத்துவம்		
	பொதுவாக இருக்க வேண்டிய மீதி	அதிகரிப்பு	குறைவு
சொத்துக் கணக்குகள்	வரவு	வரவு	செலவு
பொறுப்புக் கணக்குகள்	செலவு	செலவு	வரவு
மூலதனக் கணக்குகள்	செலவு	செலவு	வரவு
வருமானக் கணக்குகள்	செலவு	செலவு	வரவு
செலவுக் கணக்குகள்	வரவு	வரவு	செலவு

## கொடுக்கல் வாங்கல் 01

20XX.05.01 இல் ரமேஸ் ரூபா 50,000 இட்டு வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தார்.

- வியாபாரத்திற்கு ரூபா 50,000 சொத்தாக கிடைக்கப் பெறுவதுடன் உரிமையாளரின் உரிமையாக ரூபா 50,000 ஆகவும் அமைகிறது. காசு ஒரு சொத்தாகும். அதனால் காசுக்கணக்கில் வரவு வைக்கப்படும் (வரவுப் பதிவு). உரிமையாளனுக்கு உரிமை ஏற்படுவதால் முலதனக் கணக்கில் செலவு வைக்கப்படும் (செலவுப் பதிவு).

வரவு		காசுக் கணக்கு			செலவு				
திகதி	விபரம்	பே ப	பெறு மதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
20.....05.01	மூலதனம்	02	50,000	00					

(சொத்து அதிகரித்தல் வரவு பதிவு)

வரவு		மூலதனக் கணக்கு			செலவு				
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
					20.....05.01	காசு		50,000	00

மூலதனம் அதிகரிப்பு செலவுப் பதிவாகும்

## கொடுக்கல் வாங்கல் 02

20.....05.07 இல் வங்கியில் 10,000 ரூபா இட்டு நடைமுறைக் கணக்கை ஆரம்பித்தல்

- வியாபாரத்தின் வங்கிச் சொத்து 10,000 ரூபா அதிகரிக்க காசு சொத்து 10,000 ரூபாவால் குறைவடையும்

வங்கியில் காசு வைப்பிலிட்டதனால் அது சொத்தாகும். அதனால் வங்கிக் கணக்கில் வரவுப்பதிவு வைக்கப்படும் காசுச் சொத்தொன்றாகும். காசு குறைவதனால் காசுக் கணக்கில் செலவுப்பதிவு வைக்கப்படும்.



வரவு		வங்கிக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
20.....05.07	காசு		10,000	00					

வரவு		காசுக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
					20.....05.07	வங்கி		10,000	00

### கொடுக்கல் வாங்கல் 03

20.....05.13 இல் வங்கியிலிந்து 30,000 ரூபா கடனாகப் பெறப்பட்டது

- வியாபாரத்தில் காசுச் சொத்து 30,000 ரூபா அதிகரிக்க வங்கிக் கடன் தொடர்பில் 30,000 ரூபா பொறுப்பொன்றாக உருவாகும். காசு ஒரு சொத்தாகும். காசு அதிகரித்தல் காசுக் கணக்கில் வரவுப் பக்கத்தில் பதியப்படும். வங்கிக் கடன் என்பது பொறுப்பாகும். அதனால் வங்கிக் கடன் கணக்கில் செலவு வைக்கப்படும்.

வரவு		காசுக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
20.....05.13	வங்கிக் கடன்		30,000	00					

வரவு		வங்கிக் கடன் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
					20.....05.13	காசு		30,000	00

#### கொடுக்கல் வாங்கல் 04

20.....05.14 இல் தொலை பேசிக் கட்டணமாக ரூபா 5,000 செலுத்தப்படல்

- தொலை பேசிக் கட்டணமாக ரூபா 5,000 செலுத்தப்பட்டதால் 5,000 ரூபா செலவு ஒன்று உருவாவதுடன் காசு செலுத்துவதனால் 5,000 ரூபா காசுச் சொத்து குறைவடைகின்றது.

தொலை பேசிக் கட்டணம் செலுத்துதல் ஒரு செலவாகும். எனவே தொலை பேசிக் கட்டணக் கணக்கில் வரவு வைக்கப்படும் காசு சொத்தாகும். காசு குறைவதனால் காசுக் கணக்கில் செலவு வைக்கப்படும்.

வரவு		காசுக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறு மதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
				00	20...05.14	தொலை பேசி கட்டணம்		5,000	

வரவு		தொலைபேசிக் கட்டணக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறு மதி	
			ரூ.	ச				ரூ.	ச
20...05.14	காசு		5,000						

#### கொடுக்கல் வாங்கல் 05

20.....05.19 இல் 2,500/= மேலதிக வருமானம் கிடைத்தல்

வியாபாரத்தின் காசுச் சொத்து ரூபா 2,500 ஆல் அதிகரிக்கும். அத்துடன் 2500/= வருமானம் அதிகரிக்கும். காசு சொத்தாகும். அதனால் காசுக் கணக்கில் வரவுப் பதிவு இடம் பெறும். வியாபாரத்திற்கு மேலதிக வருமானம் கிடைப்பது ஒரு வருமானமாகும். அதனால் வருமானக்கணக்கில் செலவு வைக்கப்படும்.

வரவு		காசுக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
20.....05.19	மேலதிக வருமானம்		2,500	00					

வரவு		மேலதிக வருமானக் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பே ப	பெறுமதி		திகதி	விபரம்	பே ப	பெறுமதி	
			ரூ.	ச				ரூ.	ச
					20.....05.19	காசு		2,500	00

### செயற்பாடு 03

கீழே தரப்படும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களைச் சரியான கணக்கீட்டுப் பதிவுகளுக்கு உட்படுத்துக

- 01.01.20..... மகேஸ் ரூபா 80,000 இட்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்
- 04.01.20..... விற்பனைக்காக ரூபா 20,000 ற்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன
- 07.01.20..... அஸ்வரிடம் இருந்து ரூபா 10,000 பெறுமதியான இயந்திரம் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது
- 09.01.20..... வங்கியிலிருந்து ரூபா 25,000 கடன் பெறப்பட்டது
- 12.01.20..... மின் கட்டணம் ரூபா 30,00 செலுத்தப்பட்டது
- 17.01.20..... காசு விற்பனை ரூபா 12,000
- 20.01.20..... கட்டட வாடகை-வருமானம் ரூபா 5,000 கிடைத்தது
- 24.01.20..... மகேஸ் ரூபா 4,000 பெறுமதியான பண்டங்களை சொந்தத் தேவைக்காகப் பற்றினார்
- 25.01.20..... அஸ்வருக்கு ரூபா 6,000 பணம் மீளச் செலுத்தப்பட்டது
- 28.01.20..... தொலைபேசிக் கட்டணமாக ரூபா 3,000 செலுத்தப்பட்டது.

#### செயற்பாடு 04

உமது நண்பர் உமக்கு பின்வரும் அட்டவணையைத் தந்துள்ளார்.

இல	விபரம்	
01	சொத்து அதிகரிப்பு	பொறுப்பு அதிகரிப்பு
02	செலவு அதிகரிப்பு	சொத்துக் குறைவு
03	வருமான அதிகரிப்பு	சொத்து அதிகரிப்பு
04	சொத்து அதிகரிப்பு	உரிமை அதிகரிப்பு
05	உரிமை குறைவு	சொத்துக் குறைவு
06	சொத்து குறைவு	பொறுப்புக் குறைவு

அ) அட்டவணையில் தரப்பட்டுள்ள ஒவ்வொரு இலக்கத்திற்குமுரிய கொடுக்கல் வாங்கல்களைத் தனித்தனியாகக் குறிப்பிடுக.

ஆ) மேலே (அ) வில் குறிப்பிடப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு பேரேட்டுப்பதிவுகளைத் தருக.

#### செயற்பாடு 05

பின்வரும் அட்டவணையை அவதானிக்கவும்

கொடுக்கல் வாங்கல் இல.	மூலதனம் (ரூபா)	பொறுப்பு (ரூபா)	சொத்து (ரூபா)
01	+15,000		+15,000
02		+7,000	+7,000
03			+10,000 -10,000
04	- 6,000		-6,000
05		-2,000	-2,000
06	+4,000		+12,000 -8,000

மேற்கூறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் இடம்பெறக்கூடும் என நீங்கள் நினைக்கும் கொடுக்கல்கள் வாங்கல்களைக் குறிப்பிடுங்கள்.